

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதிவிசேஷமானது

අංක 1816/34 - 2013 ජූනි මස 28 වැනි සිකුරාදා - 2013.06.28
1816/34 ஆம் இலக்கம் - 2013 ஆம் ஆண்டு யூன் மாதம் 28 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I)- பொது

அரசாங்க அறிவித்தல்கள்

எனது இல.: 2/EC/GEZ/2013

தொகைமதிப்புக் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 143)

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 1803/1 ஆம் இலக்கமும் 2013 ஆம் ஆண்டு மாச்சு மாதம் 25 ஆந் திகதியும் கொண்ட அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையின் பிரகாரம், 2013/2014 ஆம் வருடங்களில் நடாத்தப்படவுள்ள பொருளாதாரத் தொகைமதிப்பிற்கான தொகைமதிப்பு அத்தியட்சகராக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. தொன் சந்திரசிறி அபேரத்ன குணவர்தன அவர்கள், தொகைமதிப்புக் கட்டளைச் சட்டத்தின் (143 ஆம் அத்தியாயம்) 3 ஆம் பிரிவின் கீழ், அதியுத்தமராம் சனாதிபதி மற்றும் நிதி திட்டமிடல் அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு,
கொழும்பு.
07-345/1

பீ. பி. ஜயசுந்தர,
செயலாளர்,
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு.

எனது இல.: 2/EC/GEZ/2013

தொகைமதிப்புக் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 143)

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 1803/1 ஆம் இலக்கமும் 2013 ஆம் ஆண்டு மாச்சு மாதம் 25 ஆந் திகதியும் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையின் 2013/2014 ஆம் வருடங்களில் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தொகைமதிப்பினை நடாத்துவதற்காக இங்கு அட்டவணை I இல் காட்டப்பட்டுள்ள உத்தியோகத்தார்கள் பிரதித் தொகைமதிப்பு அத்தியட்சகராகவும் இங்கு அட்டவணை II இல் காட்டப்பட்டுள்ள உத்தியோகத்தார்கள் உதவித் தொகைமதிப்பு அத்தியட்சகராகவும் தொகைமதிப்புக் கட்டளைச் சட்டத்தின் (143 ஆம் அத்தியாயம்) 4 ஆம் பிரிவின் கீழ் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் அதியுத்தமராம் சனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அட்டவணை I

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சகல மேலதிகப் பணிப்பாளர் நாயகங்கள், சகல பணிப்பாளர்கள் மற்றும் சகல பிரதிப் பணிப்பாளர்கள்.

அட்டவணை II

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சகல சிரேட்ட புள்ளிவிபரவியலாளர்கள் மற்றும் புள்ளிவிபரவியலாளர்கள்.

நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு,
கொழும்பு.
07-345/2

பீ. பி. ஜயசுந்தர,
செயலாளர்,
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு.



தொகைமதிப்புக் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 143)

நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் அபிவிருத்தி மராம் சனாதிபதி அவர்களால் தொகைமதிப்புக் கட்டளைச் சட்டத்தின் (143 ஆம் அத்தியாயம்) 6,7 மற்றும் 9 ஆம் பிரிவுகளுக்கமைய கீழேயுள்ள அட்டவணையில் நிரல் 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள சகல உத்தியோகத்தர்களும் தமது வழமையான கடமைகளுக்கு மேலதிகமாகப் பொருளாதாரத் தொகைமதிப்பில் நிரல் 2 இல் காட்டப்பட்டுள்ள பதவிகளுக்கு நிரல் 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப் பிரதேசத்தின் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பீ. பி. ஜயசந்திர,

செயலாளர்,

நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு.

நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு,

கொழும்பு.

அட்டவணை

நிரல் 1 நிரந்தரப் பதவி	நிரல் 2 தொகைமதிப்புப் பதவி	நிரல் 3 கடமை அதிகாரப் பிரதேசம்
1 ஆணையாளர் நாயகம் கமநல அபிவிருத்தித் திணைக்களம்	தொகைமதிப்பு ஆணையாளர்	இலங்கை
2 பணிப்பாளர் நாயகம் விவசாயத் திணைக்களம்	தொகைமதிப்பு ஆணையாளர்	இலங்கை
3 பணிப்பாளர் நாயகம் இலங்கை மகாவலி அதிகாரசபை	தொகைமதிப்பு ஆணையாளர்	இலங்கை
4 மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர்	தொகைமதிப்பு ஆணையாளர்	மாவட்டம்
5 மேலதிக மாவட்டச் செயலாளர்/ மேலதிக அரசாங்க அதிபர்	பிரதித் தொகைமதிப்பு ஆணையாளர்	மாவட்டம்
6 உதவி மாவட்டச் செயலாளர்	பிரதித் தொகைமதிப்பு ஆணையாளர்	மாவட்டம்
7 விவசாயப் பணிப்பாளர் மாவட்டச் செயலகம்	பிரதித் தொகைமதிப்பு ஆணையாளர்	மாவட்டம்
8 பிரதி/உதவி ஆணையாளர் கமநல அபிவிருத்தித் திணைக்களம்	பிரதித் தொகைமதிப்பு ஆணையாளர்	மாவட்டம்
9 பிரதி/உதவிப் பணிப்பாளர் விவசாயத் திணைக்களம்	பிரதித் தொகைமதிப்பு ஆணையாளர்	மாவட்டம்
10 பிரதேச செயலாளர்/உதவி அரசாங்க அதிபர்	பிரதித் தொகைமதிப்பு ஆணையாளர்	பிரதேச செயலகம் உ.அ.அ. பிரிவு

அட்டவணை (தொடர்ச்சி)

நிரல் 1 நிரந்தரப் பதவி	நிரல் 2 தொகைமதிப்புப் பதவி	நிரல் 3 கடமை அதிகாரப் பிரதேசம்
11. வதிவிடச் செயற்றிட்ட முகாமையாளர் இலங்கை மகாவலி அதிகாரசபை	பிரதித் தொகைமதிப்பு ஆணையாளர்	மகாவலி வலயம்
12 உதவி பிரதேச செயலாளர்	உதவித் தொகைமதிப்பு ஆணையாளர்	பிரதேச செயலகம் உ.அ.அ. பிரிவு.

மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்குரிய உத்தியோகத்தார்கள் தொகைமதிப்புக் காலத்தினுள் ஓய்வுபெறல்/இடமாற்றம் பெறல்/பதவி வெற்றிடமாதல் காரணமாக பதவியிலுள்ள நேரடி உயர் உத்தியோகத்தரினால் நியமிக்கப்படும் உத்தியோகத்தார் தொகைமதிப்புக் கடமைகளை மேற்கொள்வதற்குக் கடப்பாடுடையவராவார்.

அவ்வாறே, தற்போது வெற்றிடமாகக் காணப்படும் பதவிகளுக்காகத் தொகைமதிப்புக் கடமைகளை மேற்கொள்ள உத்தியோகத்தார் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள பட்சத்தில் உரிய பதவிக்காக நிரந்தர உத்தியோகத்தார் நியமிக்கப்பட்டாலும் தொகைமதிப்புக் கடமைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்ட உத்தியோகத்தார் மூலம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

07-345/3